

**A STUDY ON THE IMPACTS OF DRAINAGE WATER
FROM GAL OYA SCHEME TO THE FARMERS OF
CHENAI KUDIRUPPU .**



NAME: KATHAMUTHU ARULANANDARAJAH

874



Project Report
Library - EUSL

**DEPARTMENT OF COMMERCE
FACULTY OF COMMERCE & MANAGEMENT
EASTERN UNIVERSITY
SRI LANKA
2004**

ஆய்வின் சுருக்கம்

கல்லோயாத் திட்டத்தின் கழிவு நீர் தேங்குவதால் சேனைக்குடியிருப்பு விவசாயிகளுக்கு ஏற்படும் தாக்கமும் அதற்கான தீர்வும் என்ற தலைப்பில் ஆய்வானது மேற்க்கொள்ளப்பட்டது.

இதன்படி அறிமுகம், நூலாய்வு, தரவுவு முன்வைத்தல், தரவுப் பகுப்பாய்வு, முடிவுரை, சிபாரிசுகள் என்ற ஐந்து அத்தியாயங்களைக் கொண்டதாக இது காணப்படுகிறது.

எனது ஆய்வுப்பிரச்சனையாக கல்லோயாத்திட்டத்தின் கழிவு நீர் தேங்குவதால் சேனைக்குடியிருப்பு விவசாயிகளுக்கு ஏற்படும் தாக்கமும் என்ன? அதற்கான தீர்வும் என்ன? விவசாயத்திற்கான குழுவை எவ்வாறு உருவாக்குதல். ஆய்வு முறைக்குத் தேவையான தகவல்கள் எவ்வாறு பெறப்பட்டது. இதில் பெறப்பட்ட முதலாம் நிலைத்தரவில் விவசாயிகளிடம் நேரடியாக கண்டுதகவல் பெறல்,யிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ளல்,கிராம சேவகரிடம்மிருந்து பெற்றுக்கொள்ளல், கமநல சேவை நிலையத்திலிருந்து பெற்றுக் கொள்ளல்,நீர்பாசன திணைக்களத்தில் இருந்து பெறல் மேலும் விவசாய பரிசோதகரிடம்மிருந்து பெறல்,வினாக் கொத்து மூலம் பெறல் மேற்கூறிவற்றின் மூலம் முதலாம் நிலைத்தரவுகள் பெறப்பட்டது

இரண்டாம் நிலைத்தரவுகள் மாவட்ட செயலகத்தில்,மாகாள் சபை ஆண்டறிக்கையில்,இதற்கு முன் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையில், அரச , அரச சார்யற்ற நிறுவனங்களில்,சஞ்சிகைகள் , யத்திரிக்கைகள் போன்றவற்றிலிருந்து ஆய்விற்குத், தோவையான தரவுகள் பெறப்பட்டது.

இப்பிரச்சனைக்கான சிபாரிசுகளாக கழிவுநீரை வெளியேற்றுவதற்கான வழிகளான நீர் இறைக்கும் இயந்திரத்தினைப் பயன்படுத்தல் ஆற்றினை ஆளமாக்குதல் அடத்து நீர் தேங்குவதற்கான தடைகளை அகற்றல் இதில் பாலத்தினை அதலமாக்குதல், சல்வீனியா,ஆற்றுவாளை,நான்ற புல் யோன்ற தாவரங்களினை - அகற்றல், முகத்துவாரத்தில் ஏற்படும் மண் தடைகளை அகற்றி திறந்து விடுவதன் மூலம் இப்பிரச்சனையினை தீர்க்கமுடியும் மேலும் நெற்செய்கைக்காலத்தினை மாற்றுவதன்மூலமும் இப்பிரச்சனையினை தீர்க்கமுடியும் இதனை எவ்வாறு செய்பவேண்டும், எவ்வளவு காலம் தேவை இதனை மேற்க்கொள்வததல் எந்தந்தத் தரப்பினருக்கு எவ்வழிகளில் உதவும் என்பதும் குறிப்பிடப்படுகிறது.

ஆய்வாளன்.

பொருளடக்கம்	பக்கம்
நன்றியுரை	v
ஆய்வுச் சுருக்கம்	vi
பொருளடக்கம்	vii
அட்டவணைபட்டியல்	viii
வரைபடப்பட்டியல்	ix
பொருளடக்கம்	
அத்தியாயம்-1 அறிமுகம்	1-7
அத்தியாயம்-2 நூலாய்வு	8-21
அத்தியாயம்-3 தரவு முள்வைத்தல்	22-45
அத்தியாயம்-4 தரவு பகுப்பாய்வு	46-55
அத்தியாயம்-5 முடிவுரை, சிபாரிசுகள்	56-65
உசாத்துணைகள்	66
பிள் இளைப்புக்கள்	67-77